


# திருவு அமுகம்

பங்குனி 92  
14.03.1992

கிள்ளைம் 3

எண்ணம் 3

10/06/92  
No. 3



சீறுவர் இலக்கிய மாதசுந்திரக

குழந்தைகளை www.radiosakam.com புரிந்து கொள்ள வேண்டும். அவர்களால் எங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், நாங்கள் குழந்தைகளாக இருந்திருக்கின்றோம். அவர்கள் பெரியவர்களாக இருந்ததில்லை.

அங்குச் சிறுவர்களே,

இன்று நீங்கள் ஓர் இக்கட்டாள நிலையில் உங்களுடைய கல்வியைத் தொடர வேண்டியிருக்கின்றது. முற்றுமுழுதான வெறுபாடான குழலிக், அன்னிய மொழிக் கல்வியையும், அதன் குழலிகே தாய்நாட்டின் கல்வியையும் கற்க வேண்டிய நிலையில் இருக்கின்றிர்கள்.

இந்த நாட்டிக் திருக்கும் வரை இந்த அன்னிய மொழிகளை எப்படியும் கற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றிர்கள். எந்த மொழிகளையும் கற்பதாக எந்த விதமான நீங்குகளும் ஏற்படப் போவதில்லை. அதே வேளையில் நீங்கள் கட்டாயமாகத் தாய் மொழிக் கல்வியையும் கற்க வேண்டியவர்களாக இருக்கின்றிர்கள்.

இந்த இரண்டையும் நீங்கள் மேற்கொள்ளும் போது ஒரு விதமான இடைஞ்சலுக்குள் கள்ளப்படுகின்றிர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வாழுகின்ற சூழலும் கற்கின்ற அன்னிய மொழிக் கல்வியும் கற்பிக்கின்ற முறைகளும் ஒரு விதமாக இருக்க.... தாய்மொழிக் கல்வியும் அவை கற்பிக்கப் படுகின்ற முறைகளும் வேறாக இருக்கின்றன. இந்த இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையை நாம் கொற்றுவிக்க வேண்டும்

இந்த நாடுகளில் வாழுகின்ற சூழலுக்கேற்ற கற்பிக்கின்ற முறைகளைக் கூட நாம் இன்று வரை மேற்கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பாடத்திட்டங்களில் மாற்றங்களைர்ப்பதுத்திக் கொள்வோம் என்பது பகற்கணவாகவே இருக்கும். ஆனாலும் டென்மார்க்கில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. அவுஸ்ததி ரேவியாவில் இதற்கான ஞர்க்கள் எழுத் தொடங்கியுள்ளன.

இவையில்லாம் வரவேற்க வேண்டிய முயற்சிகளாகும். தமிழர்கள் அகதிகளாகச் சிதறிப் பரந்துள்ள நாடுகளில் ஜோர்மனியிலே தாய் மொழிக் கல்வி முதலிடம் வகித்தாலும் இத்தகைய நக் முயற்சிகள் மேற்கொள்ளப் பாதது வருந்தத்தக்கது மட்டுமல்ல வெட்கப் படவேண்டியதாகும்.

உண்மையிலே இங்கு வாழும் உங்களது சூழல் மனோநிலைகளுக்கு ஏற்றவாறு எமது பாடங்களையும் கற்பிக்கின்ற முறைகளையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். இக்கையேக் எந்த விதமான பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!

சம்பந்தப் பட்டவர்கள் உணர்ந்து இத்தகைய முயற்சிகளை மேற் கொண்டால்.. அது பெரியதோர் சேவையாக இருக்கும். அதையே எதிர்காலமும் எதிர்பார்கின்றது. செய்வார்களா??

அங்குடன்,  
ஆசிரியர்  
சிறுவர் அமுதம்

# அப்பாவும்

## மகரும்



### அப்பாவும் மகரும்

மகள் : அப்பா, இந்த முறை பெப்ரவரி மாதம் 29-ந்திகதி முடிந்திருக்கின்றதே. ஏன் அப்பா?

அப்பா : மகனே, இந்த முறை மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பெப்ரவரி 29-ந்திகதியிலே முடிவது வழக்கம்.

ஒரு வருடம் என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகின்றது. ஒரு வருடத்தில் 365 நாட்கள் என்று சொல்வது பிழை. உண்மையிலே 365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 45.7 செக்கள் ஆகின்றது. திறை 365 1/4 நாட்கள் என்று திருவுவிற்காகச் சொல்லிக் கொள்கின்றோம். திப்படி ஒவ்வொரு வருடமும் 1/4 நாட்களைக் கூட்டி நானாவது வருடத்தில் 366 நாட்கள் ஆகி, நாட்கள் குறைந்த பெப்ரவரி மாதத்திற்கு 29 நாட்களாக்கியுள்ளனர்.

ஆற்பொகுப்பில் பெப்ரவரி மாதத்திற்கும் 30 நாட்கள் தானிருந்தன. யூலியசீசர் என்ற ரோமச் சக்கரவர்த்தி யூதை என்று மாதம் ஒன்றுக்குப் பெயரை வைத்தான். குளிரும் பணியும் கூடிய பெப்ரவரிக்கு இத்தனை(30) நாட்கள் தேவையிக்கை என்று பெப்ரவரியிலிருந்து ஒரு நாளை எடுத்து யூதை மாதத்திற்கு 31 நாட்கள் ஆக்கினான்.

யூலியசீசரின் பின்னர் வந்த அகஸ்டஸ் என்ற சக்கரவர்த்தி தனது பெயரை ஒரு மாதத்திற்கு வைத்தான். அந்த மாதம் ஆகஸ்ட் மாதமாகும். தான் யூலியசீசரை விடக் குறைந்தவன் அக்கை! என்று காட்டத் தன்னுடைய மாதமான ஆகஸ்டிற்கும் 31 நாட்களை வைக்க விரும்பினான். யூலியசீசர் கைவைத்த பெப்ரவரி மாதத்திலே தானும் ஒரு நாளை எடுத்துக் கொண்டான். இதனாலேயே பெப்ரவரிக்கு 28 நாட்கள் வரவேண்டியதாகிவிட்டது. நாலு வருடங்கள் சேர்ந்து வரும் ஒரு நாளை நாட்கள் குறைந்த பெப்ரவரிக்கு வைக்க வேண்டும் என்று அறிஞர்கள் முடிவு செய்தார்கள். இதனாலேயே நாலு வருடங்களுக்கொரு முறை பெப்ரவரிக்கு 29 நாட்கள் வருகின்றன.

ஒரு வருடத்தை நாலாக் பிரிக்க (வகுக்க) முடிகின்றதோ அந்த வருடம் பெப்ரவரிக்கு 29 நாட்கள் வரும். பிரிக்க முடியாவிட்டாக் 28 வரும். உதாரணமாக 76, 80, 84, 88, 92, 96 இவை எல்லாம் நாலாக் பிரிக்கக் கூடியவை. இந்த வருடங்களில் பெப்ரவரிக்கு 29 நாட்கள். ஏனெய எல்லா வருடங்களும் 28 நாட்கள் வரும். பெப்ரவரி

மாதம் 29 நாட்களுடைய வருடத்தை வீப் வருடம் என்று ஆங்கிளத்தில் சொல்வார்கள். வீப் என்றால் தாவுதல் என்று பொருள்.

சாதாரண வருடங்களை நாகால் பிரித்துப் பெற்றவரியின் நாட்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் 1000 2000 3000 என்று வரும் வண்டுகளை 400 ஆக் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை மறந்து விட்டதே மகளே!

மகள் : அப்பா, கார்ணவாழுக்குப் போன போது பறூன் கிடைத்தது. அங்கு அதிகமான நேரம் வைத்திருந்தேன். வீட்டிற்குக் கொண்டு வந்து சிக நேரங்களுக்குச் செல்ல விட்டதே! ஏன் அப்பா??

அப்பா : மகளே, உக்கிலுள்ள பொருட்கள் எல்லாம் வெப்பம் சேர்ந்தால் விரிவடைகின்றன. அதிலும் காற்றுகள் மிக விரைவாகவும் அதிகமாகவும் விரிவடைந்து விடுகின்றன.

மகளே, வெளியிலே குவிராக இருக்கின்றது. அங்கு கிடைத்த பறூனும் அதன் உள்ளிருக்கும் காற்றும் குவிராக இருந்தன. ஆனால், வீட்டிற்குள் வந்ததும் இங்கு வெப்பமான நிலையிலாக பறூனும் பறூனுக்குள்ளிருக்கும் காற்றும் வெப்பத்திற்கு விரிவடையத் தொடங்கின. பறூனை விட பறூனுக்குள்ளிருக்கும் காற்று வேகமாக விரிவடையக் கூடியது. அது தான் பறூன் வெடித்து விட்டது.

**வினாவிடப் போட்டி முடிவுகள்**  
**(மாதி)**

- 1) தொமஸ் ஆக்வா எடிசன் என்ற அமெரிக்க விஞ்ஞானி மின்சார பறப்பைக் கண்டுபிடித்தார்.
- 2) பூமியின் வடபகுதியை ஆர்டிக் என அழைப்பது போக பூமியின் தென்பகுதி அந்தார்டிக் என அழைக்கப்படுகின்றது.
- 3) கித்துச் மரத்திலிருந்தும் கன் பெறப்படுகின்றது. பனை தென்னையிலிருந்து சர்க்கரை வெல்லம் பெறப்படுவது போக இதிலிருந்தும் இவை பெறப்படுகின்றன.
- 4) ஜேரோப்பாவிக் பிரான்ஸ் பிரிட்டன் இரண்டு நாடுகளையும் ஆங்கிலக் கால்வாய் என்ற கடற் பகுதி பிரிக்கின்றது. இந்தக் கடற்பகுதியின் கீழாகச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. சுரங்கம் கடலின் கீழான நிலப் பகுதியைக் குடைந்து அமைக்கப்படுகின்றது.

### 5) ஒத்தகருத்துள்ள சொற்கள்

---

பூ	மலர்
வானம்	ஆகாயம்
தண்ணீர்	நீர்
அச்சம்	பயம்
கழுனி	வயல்
உண்டான்	சாப்பிட்டான்
கண்டான்	பார்த்தான்
சென்றான்	போனான்
யோசித்தான்	சிந்தித்தான்

## சரியான விடைகளை எழுதியவர்கள்

செல்வி.சி.சிவதர்ச்சினி 4100 DUISBURG 28  
செல்வன்.சி.சிவாஸ்கர் 4100 DUISBURG 28  
செல்வி.அ.மதிவதனி 3590 BADWLDUNGEN  
செல்வி.ச.சுதர்ச்சினி 4650 WUPPERTAL 11  
செல்வி.தி.பெண்பிரபா 4630 BOCHUM 7  
செல்வன்.க.விஸ்காதரன் 5650 SOLINGEN 1  
செல்வி.செ.கேமா 5650 SOLINGEN 19  
செல்வி.செ.தர்சிகா 5650 SOLINGEN 19  
செல்வன்.செ.சிவா 5650 SOLINGEN 19  
செல்வன்.தெ.கறுன் 5650 SOLINGEN 19  
செல்வி.தெ.கபிலினி 5650 SOLINGEN 19  
செல்வி.க.தர்ச்சினி 5650 SOLINGEN 1  
செல்வன்.சி.ரமேஸ் 4053 JUECHEN 1

இவர்களுக்கிடல்லாம் எமது பாராட்டுக்கள்.  
தொடர்ந்து வினாவிடைப் போட்டியில் கலந்து கொண்டு  
வருபவர்களுக்கும் ஆக்கங்கள் எழுதியும் படங்கள்  
வரைந்தும் அனுப்பி யுள்ளவர்களுக்கும் சித்திரைப்  
புத்தாண்டு கிதமுடன் என்பது பக்கங்கள் கொண்ட  
“கதைக் களஞ்சியம்” என்ற புத்தகம் பரிசாகக்  
கிடைக்கும்.

\*\*\* உகைக் அதிகமான சனத்தொகை வாழும்  
நகரமாக யப்பானின் தலைநகரான டோக்கியோ  
உள்ளது.

## கடற்கரை

கடற்கரையில் பஞ்சமியத்தை  
விரித்தது யாரு? - அம்மா  
காலை நன்றாய் உள்ளுக்குள்ளே  
இழுக்குது பாரு!

உப்பை அள்விக் கடலுக்குள்ளே  
கொட்டியதாரு? - அம்மா  
உப்பைத் தின்ற அலையும் வந்து  
துப்புது பாரு!

வாளை மீன்கள் கடலுக்குள்ளே  
துள்ளுது பாரு - அம்மா  
வகையைப் போட்டு மீனவர் மீன்  
பிழிப்பதைப் பாரு!

வட்ட நிலை கடலுக்குள்ளே  
குளிக்குது பாரு - ஸரம்  
சொட்ட நின்றாக் சளிபிழிக்கும்  
இல்லையா கூறு?

வியர்வை எக்காம் காற்று வீசி  
விரட்டுது பாரு - அம்மா  
விரைந்து நாலும் வீடு செக்கவோம்  
வழி எது கூறு?

கவிஞர். குழு. கதிரேசன்  
நன்றி : எலி கடித்த பூகள்





## முதற்பாடம்

முக்கா நசிருத்தினின் தந்தை அரச சபையில் உயர்ந்த பதவியில் இருந்தார். தனக்கும் அரசியக் கற்றுத் தருமாறு முக்கா தனது தந்தையிடம் கேட்டார்.

முக்காவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட தந்தை முக்காவைத் தோட்டத்திற்கு அழைத்துச் சொன்றார். தோட்டத்தில் ஏணி ஒன்றை எடுத்துப் பிடித்தார். முக்காவை அநில் ஏறுமாறு சொன்னார். அரசியலுக்கும் ஏணியில் ஏறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று முக்கா கேட்டார். உளக்கது தேவையில்லை. மேலே ஏறு என்று தந்தை சொன்னார் முக்கா ஏறத் தொடங்கினார். முக்கா ஏணியின் பாதிவரை ஏறியதும் தந்தை ஏணியைக் கைவிட்டார். முக்கா பொத்தென்று ஏணியுடன் கீழே விழுந்தார்.

முக்கா கால் கையிடிக்காம் நோவுடன் எழும்பிக் கந்தையின் அருகே வந்தார். ‘‘நீங்களும் ஒரு தந்தையா இப்படி விழ விட்டுவிட்டீர்களே! ’’ என்றார் ஆக்திரத்துடன்.

தந்தையார் சிரித்துக் கொண்டு ‘‘மகனே முக்கா, அரசியலில் பெற்ற தந்தையைக் கூட நம்பக் கூடாது இது தான் முதற்பாடம்’’ என்றார்.

## உங்களுக்குத்

புதிர்:

எதரியுமா?



யார்

புத்திசாலி

**புதிர் :** அரசனிடம் யாசகம் கேட்டு மூவர் வந்தனர். மூவருக்கும் நிலத்தைத் தானமாக்கிகாடுக்க அரசன் விரும்பினான். இதன் மூலம் இவர்களில் யார் புத்திசாலி என்று அறியவும் ஒரு வழி செய்தான்.

மூவருக்கும் ஒரே அளவான கயிற்றுத் துண்டைக் கொடுத்தான். இந்தக் கயிற்றின் ஒரு பக்கம் அடுத்த பக்கத்துடன் இணையக் கூடியதாக நிங்கன் எந்த வடிவத்திலும் நிலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினான்.

மூவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கயிற்றினால் ஒவ்வொரு விதமான வடிவங்களில் நிலத்தை அளந்து எடுத்துக் கொண்டனர். சதுரம், வட்டம், நீள்சதுரம், என்ற வடிவங்களில் நிலங்கள் தனித்தனி அளந்தெடுக்கப்பட்டது. இவர்களில் யாரைப் புத்திசாலி என்று அரசன் தேர்ந்தெடுத்தான்?? ஏன்??

## வினாவிடைப்போட்டி பங்குளி 92

- 1) ALBERTVILLE என்ற இடத்தில் ஓவியரிக் பனிவிளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இடம் எந்த நாட்டிலுள்ளது?
- 2) சேர்ஸ், சோழன், பாண்டியன், என்ற மூன்று தமிழ் அரசர்களில் யாருடைய கொடியில் புலிச் சின்னம் இருந்தது?
- 3) இந்துக்கள் கல்விக் கடவுளாக யாரை வணங்குகின்றார்கள்?
- 4) தமிழரும் சிங்களவரும் ஒரு கொண்டாட்டத்தை ஒரே நாளில் கொண்டாடுகின்றார்கள். அது எந்தக் கொண்டாட்டம்?
- 5) எதிர்பாற்சொற்கள் தருக:
- மாணவன் / ஆசிரியர் / இனவரசி / அரசி  
வேலைக்காரன் / பாடகன் / நடிகை / ஆண்  
தொழிலாளி.

விடைகளை 31.03.92 ற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும். வினாவிடைப் போட்டிகளில் தொடர்ந்து கந்து வருபவர்களுக்குச் சித்திரைப் புத்தாண்டிதழுடன் 80 பக்கங்கள் கொண்ட கதைக் கவசுசியமும் கிடைக்கவிருக்கின்றது.

# சூர்யுனங்கு சீறுப்ரீத்துவன்!

மேற்கே அமைந்த மேதை நாட்டில் உற்பத்தியான நதி கிழக்கே அமைந்த கீழை நாடு வழியாகப் பாயந்து கடனில் கணந்தது. கீழை நாட்டினுடாக நதி சென்றதாக் அங்கு மூன்று போகரும் விவைந்து நாடு வளமாக இருந்தது.

மேதைநாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசன் ஏன் தங்களுடைய நாட்டில் உற்பத்தியாகும் நதி கீழை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சிந்தித்தான். ஆற்றைத் தடுத்து அணை கட்டி மறிக்க உத்தரவிட்டான். இதனால் கீழை நாட்டில் வேளாண்மை இல்லாது பஞ்சம் ஏற்பட்டது. அரசனின் இந்த விபரத்தொன முடிவை விரும்பாத அமைச்சர் எவ்வளவோ புத்திமதி சொல்லிப் பார்த்தார். அரசன் சம்மதிக்கவிக்கை.

அரசனை எப்படியும் திருத்திப் பழையபடி நதி கீழை நாட்டினுடாகப் பாய வழி செய்யவேண்டும் என்று அமைச்சர் முடிவு செய்தார். அந்தக் காலத்தில் மணிக்கூட்டு வசதிகள் இல்லை. நீர்க்கடிகார முறையிலே நேரம் கணிக்கப்பட்டு வந்தது.



ஒரு காவகாளி ஒவ்விவாரு மணித்தியாகத்திற்கும் ஒரு முறை நேரத்தை மணியடித்து அறிவிப்பது வழக்கமாக இருந்தது. இந்தக் காவகாளியிடம் அமைச்சர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மணியடிக்குமாறு உத்தரவு போட்டார்.

ஒருநாள் அரைமணி நேரத்திற்காரு தடவை மணியடிக்கப்பட்டது. இரவு மூன்று மணி போக ஆறு தரம் மணியடிக்கப்பட்டது. மக்கள் எக்கோரும் காதை ஆறுமணி என்று விழித்திதழுந்தனர். ஆனால் ஒரே இருப்பாக இருந்தது. எக்கோரும் அரசனிடம் சென்று முறையிட்டனர். அரசன் அமைச்சரை அழைத்து விசாரித்தான்.

‘‘அரசே நீங்கள் நதியை அணை கட்டித் தடுத்து விட்டீர்கள். இதற்குப் பழி வாங்கும் நோக்கத்திலே கீழை நாட்டரசன் குரியனைப் பிடித்துக் கட்டி வைத்து விட்டான். அது தான் இருப்பாக இருக்கின்றது. நாங்கள் நதியின் நீரைத் திறந்து விட்டால், கீழை நாட்டரசன் குரியனை விடுதலை செய்திடுவான். உங்களுக்கும் குரியனை விடுவித்த பெருமை கிடைக்கும்’’ என்று அமைச்சர் சொன்னார்

அணையை உடைத்து விடும்படி அரசன் உத்தரவிட்டான். காவலாளிகள் உடனே போய் அணையை உடைத்துவிட்டனர். அப்போது நேரமும் அநிகாலையாக இருந்தது. அவர்கள் அணையை உடைத்து விட்டு வர நிழமும் புகர்ந்து கொண்டிருந்தது. குரியனை விடிவித்த வேந்தன் என்ற பட்டம் அரசனுக்கு வழங்கப்பட்டது. குரியனை விடுவித்த மகிழ்ச்சியில் அரசன் இருந்தான். ஆனால் அமைச்சருக்குச் சிரிப்பை அடக்கவே முடியாமல் இருந்தது.



## பழுமொழிகள்

---

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்  
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு  
விவசமயிக் சோம்பக் முதுசமயிக் வறுமை  
ஈந்து உண்டாக் வயிறு நிறையும்  
உடையவன் பாராத வேதை ஒருமுழும் கட்டை  
உரோடு ஒத்து வாழ்  
எனியோரை வனியோர் வகைத்தாக்

வனியோரைத் தெய்வம் வகைக்கும்  
எறி வந்த ஏணியை எட்டி உதைக்காதே !  
ஐந்தில் வகையாதது ஐம்பதில் வகையுமா?  
ஒழுங்கு உராழும்  
ஒடுக உரோடுமொறு  
ஒவ்வை சொல் ஏறாத அரங்கும் உண்டோ?

தொகுத்தனுப்பியவர் :

செக்வி. ரேகா தியாகேஸ்வரன்  
4056 VOCHEUM

## பொன் மொழிகள்

---

நல்ல புத்தகமே தகை சிறந்த நண்பன். நூக் நிறையும் பொனியோர்கள் வாழும் புண்ணிய நிறமாகும். அங்கு எப்பொழுதும் அநிவ பிரகாசித்துக் கொண்டேயிருக்கும்.

‘ ‘காம்ப்’ ’

தவறுதை ஒத்துக் கொள்ளும் கைரியழும், அதனானத் திருத்திக் கொள்வதற்கான பழைமே வெற்றி பெறுவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

‘ ‘பெனின்’ ’

## யார் தெரியுமா?

மந்திரி  
விவசம்  
போட்டாலும்...

கிருஷ்ணதேவராயர் என்ற அரசரிடம் அமைச்சராக இருந்த அப்பாஜியின் அறிவுக் கூர்மையை டெக்னியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாதுஷா கேள்விப்பட்டார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையைச் சோதிக்கப் பாதுஷா விரும்பினார். ஆனால் சந்திக்க விரும்புவதாக மட்டுமே சொல்லி அனுப்பினார்.

அப்பாஜி வருவதை அறிந்ததும் அரசர், அமைச்சர் ஒருவரைப் போக வேடமணிந்து அமைச்சர்களுடன் இருந்தார். காவலாளி ஒருவருக்கு அரச வேடமணிவித்து ஆசனத்தில் இருக்கினார். அவைக்குள் நுழைந்த அப்பாஜி நேரே அமைச்சர் வேடத்தில் ஒழிந்து கொண்டிருந்த அரசரிடம் சென்று தான் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை (அரசரிடம்) கொடுத்து வணங்கி நின்றார்.



அரசருக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது. “அப்பாஜி அவர்களே மாறு வேடத்திக் கிருந்த என்னை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அப்பாஜி “அரசே நீங்கள் மாறு வேடத்திற்குள் ஒழுந்து கொண்டாலும் எல்லோருடைய கண்களும் உங்கள் மீதே இருந்தன. அரச வேடமணிந்து இருந்தவரும் உங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். இதை வைத்தே நீங்கள் என்னைக் கோதிக்கின்றீர்கள் என்று புரிந்து கொண்டு நேரே உங்களிடம் வந்தேன்” என்றார்.

பாதுஷாவிற்கு ஓரே மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாஜியைச் சில நாட்கள் தன்றுடன் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டார். யின்னர் பக பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பினார்.

\*\*\* பார்ப்பதற்கு அழகாக இக்காவிட்டாலும் குயிலின் நூற்றைப் போன்ற இனிமை வெளிறந்தப் பறவைக்கும் கிடையாது. குயிக் குவிர்காகத்திக் கூவுவதிக்கை. மாம்பூவும் வேப்பம்பூவும் திதற்கு மிகவும் பிடிக்கும். இதனால் அடைகாக்க முடிவதிக்கை.

\*\*\* பறவைகளில் மரங்கொத்திப் பறவையைப் போக நிருட்டுத்தனமும் கொடிய குணமும் உள்ள பறவைகள் இக்கை. மற்றைய பறவைகளின் மூட்டையைத் திருடித் தின்றுவடே விருப்பமான உணவாகும்.



5	6	7	8
1 - 5	1 - 6	1 - 7	1 - 8
2 - 10	2 - 12	2 - 14	2 - 16
3 - 15	3 - 18	3 - 21	3 - 24
4 - 20	4 - 24	4 - 28	4 - 32
5 - 25	5 - 30	5 - 35	5 - 40
6 - 30	6 - 36	6 - 42	6 - 48
7 - 35	7 - 42	7 - 49	7 - 56
8 - 40	8 - 48	8 - 56	8 - 64
9 - 45	9 - 54	9 - 63	9 - 72
10 - 50	10 - 60	10 - 70	10 - 80
11 - 55	11 - 66	11 - 77	11 - 88
12 - 60	12 - 72	12 - 84	12 - 96
13 - 65	13 - 78	13 - 91	13 - 104
14 - 70	14 - 84	14 - 98	14 - 112
15 - 75	15 - 90	15 - 105	15 - 120
16 - 80	16 - 96	16 - 112	16 - 128

1

## பெருக்கல் வாய்பாடு

5	6	7	8
1... 5	1... 6	1... 7	1... 8
2... 10	2... 12	2... 14	2... 16
3... 15	3... 18	3... 21	3... 24
4... 20	4... 24	4... 28	4... 32
5... 25	5... 30	5... 35	5... 40
6... 30	6... 36	6... 42	6... 48
7... 35	7... 42	7... 49	7... 56
8... 40	8... 48	8... 56	8... 64
9... 45	9... 54	9... 63	9... 72
10... 50	10... 60	10... 70	10... 80
11... 55	11... 66	11... 77	11... 88
12... 60	12... 72	12... 84	12... 96
13... 65	13... 78	13... 91	13... 104
14... 70	14... 84	14... 98	14... 112
15... 75	15... 90	15... 105	15... 120
16... 80	16... 96	16... 112	16... 128

2

பெருக்கல் வாய்பாட்டை எத்தனை விதமாகக் காட்டிக் கொண்டிருக்கின்றோம் என்று பாருங்கள்

- 1) கலைவிளக்கு சுஞ்சிகையாளர்களின் ஸ்கேர்மஸ் தயிழ்க் கல்விச் சேவை வெளியிட்ட பெருக்கல் வாய்பாடு.
- 2) கலைவிளக்கு சுஞ்சிகையாளராக் கிடைக்கையிலிருந்து பெறப்பட்டு எமக்கு அனுப்பி வைக்கப் பட்ட பெருக்கல் வாய்பாடு
- 3) உகைத் தயிழர் இயக்கத்தினரின் கல்விச் சேவையாக் வெளியிடப்பட்ட பெருக்கல் வாய்பாடு
- 4) இடைக்கையிலிருந்து நாம் பெற்றுக் கொண்ட வாய்பாடு

# on Tables

## MULTIPLICATION TABLES

7

8

$1 \times 7 = 7$	$1 \times 8 = 8$
$2 \times 7 = 14$	$2 \times 8 = 16$
$3 \times 7 = 21$	$3 \times 8 = 24$
$4 \times 7 = 28$	$4 \times 8 = 32$
$5 \times 7 = 35$	$5 \times 8 = 40$
$6 \times 7 = 42$	$6 \times 8 = 48$
$7 \times 7 = 49$	$7 \times 8 = 56$
$8 \times 7 = 56$	$8 \times 8 = 64$
$9 \times 7 = 63$	$9 \times 8 = 72$
$10 \times 7 = 70$	$10 \times 8 = 80$
$11 \times 7 = 77$	$11 \times 8 = 88$
$12 \times 7 = 84$	$12 \times 8 = 96$
$13 \times 7 = 91$	$13 \times 8 = 104$
$14 \times 7 = 98$	$14 \times 8 = 112$
$15 \times 7 = 105$	$15 \times 8 = 120$
$16 \times 7 = 112$	$16 \times 8 = 128$

3

6X

$6 \times 1 = 6$
$6 \times 2 = 12$
$6 \times 3 = 18$
$6 \times 4 = 24$
$6 \times 5 = 30$
$6 \times 6 = 36$
$6 \times 7 = 42$
$6 \times 8 = 48$
$6 \times 9 = 54$
$6 \times 10 = 60$
$6 \times 11 = 66$
$6 \times 12 = 72$
$6 \times 13 = 78$
$6 \times 14 = 84$
$6 \times 15 = 90$
$6 \times 16 = 96$

4

என் இப்படியான குழப்பங்கள்??  
 எதைச் சரியானதாகக் கொள்வது??  
 இதற்கெல்லாம் யார் பதிக் சொக்கப் போகின்றார்கள்??

இதில் எதைப் பெருக்கல் வாய்பாடாக  
 ஏற்றுக் கொள்ளலாம்??

சின்னராஜேஸ்வரன் ஆசிரியர், சிறுவர் அழுதம்

## சௌநாட்டின் இராமன்


தென்னிந்தியாவில் இலங்கையில் நகைச்சுவையாகப் பேசிப் புகழ் பெற்ற இராமன்களைப் போக ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொருத்தர் இருந்திருக்கின்றார்கள். சௌநாட்டில் 'அவந்தி' என்ற இராமன் இருந்திருக்கின்றார். அவரைப் பற்றிய சிகிச்சை கதைகளை இங்கே தருகின்றோம். இக்கதைகளுக்கான நன்றிகளைச் சாவி 'வாரசருக்கைக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அவந்தி புத்திசாலித்தனமும் சாதுர்யம் பேச்கம் நிறைந்த மனிதர். ஒருமுறை, அரசர் பணம் படைத்த பெரும் பிரபுக்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் பெரிய விருந்தவித்தார். அவந்தியையும் இந்த விருந்திற்கு அரசர் அழைத்திருந்தார். விருந்து முடியும் நேரதநகூலம் கோருக்கும் அரசர் விழை உயர்ந்த பட்டுப் போர்வைகளைப் பரிசாகக் கொடுத்தார்.



ஆனாக், அவந்திக்கு மட்டும் கழுதையின் மீது போர்த்தப்படும் போர்வையைப் பரிசாகக் கொடுத்தார். போர்வையைப் பெற்றுக் கொண்ட அவந்தி எக்கோகரையும் பார்த்து ‘பிரபுக்களே, அரசு உயர் அதிகாரிகளே, உங்கள் எல்லோருக்கும் அரசர் கடையில் வாங்கிய பட்டுப்போர்வைகளைப் பரிசுவித்திருக்கின்றார். ஆனால் என்முது கொண்ட அன்பினால் தான் பயன்படுத்திய போர்வையை எனக்குப் பரிசாகத் தந்து என்களைப் பெருமைப் படுத்தியுள்ளார் என்று சிரிப்புடன் சொன்னார். அரசர் உட்பட ஒருவரின் முகத்திலும் சயாடவிக்கை.

ஒருமுறை மொட்டையடித்துக் கொள்வதற்காக அவந்தி நாவிதன் (முடி வெட்டுபவர்) ஒருவரின் கடைக்குச் சென்றார். அனுபவம் குறைந்த அந்த தினம் நாவிதன் தகை முடியை மழித்த போது அவந்தியின் தகையில் பக வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன.



அந்தக் காயங்கருக்கு நாவிதன் பழ்சை வைத்து இரத்தம் வராயம் தடுத்தான். பின்னர் அவந்தி எழுந்து நின்று கண்ணாடியில் எப்படி என்று பார்த்தார். கண்ணாடியைப் பார்த்து விட்டு நாவிதனைப் பார்த்து 'என்னே உமது கைகளின் மகிழை !! என்னுடைய தகையின் ஒரு பக்கத்தில் பருத்திச் செடிகள் காய்த்திருப்பதாகச் செய்திருக்கின்றீர் !! நான் வீட்டிற்குப் போய் மறு பக்கத்தில் ஆளி விதையை நாட்டிக் கொள்ளுகின்றேன்' என்றார். நாவிதனுக்கு அவந்தி சொன்னதைப் புரிந்து கொள்ளச் சில நியிடங்கள் சொன்னன.

அவந்தியிடம் அவருடைய நண்பர் ஒருவர் 'சவ ஊர்வதைத்திக் கூடாது நடந்து செல்லும் போது சவப்பிபட்டிக்கு முன்னால் நடப்பது நல்லதா? பின்னால் நடப்பது நல்லதா என்று கேட்டார். அதற்கு அவந்தி 'இரண்டுமே நல்லது, தான். நாங்கள் சவப்பிபட்டிக்குவும் இக்கை என்றால்' என்று சொன்னார்.





ஒருநாள் மூன்று திருப்பகள் அவந்தியின் வீட்டிற்குச் சூழலூந்தனர். திருப்பகளைக் கண்டதும் அவந்தி ஒரு பெரிய மரப்பொட்டிக்குச் சூழிந்து இருந்தார். திருப்பக் கீழு முழுவதும் தேடினார்கள் விடையெழிப்புள்ள பொருட்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. அதுத்தும் போன திருப்பக் கிரும்பிச் செல்ல ஆயத்தமானார்கள். அப்போது ஒரு பெரிய மரப்பொட்டியைக் கண்டார்கள். அதை அவசரம் அவசரமாகத் திறந்தார்கள்.

அந்த மரப் பொட்டிக்குச் சூழிந்திருப்பதைக் கண்டு “இங்கே என்ன செய்து இருந்திருக்கின்றாய்?..” என்று யிரட்டிக் கேட்டனர். அதற்கு அவந்தி “மன்னிக்க வேண்டும்! என்னுடைய வீட்டிலிருந்து விடை மதிப்புள்ள ஒரு பொருளைக் கூட்ட தங்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை. இது எனக்குப் பெரும் அவமானமாகிப் போய்விட்டது. அதுதான் இதற்குச் சூழிந்து இருந்து கொண்டேன் என்று பணிவுடன் கூறினார்.

பக நாடுகளிக் பயணம் செய்து வரும் பணக்கார வியாபாரி ஒருவரை அவந்திக்குத் தெரியும். ஒருநாள் அவந்தியிடம் விடை பெற்றுக் கொண்டு செல்ல வந்த அந்த வியாபாரி அவந்தி கையில் மோதிரம் அணிந்திருப்பதைக் கண்டார். எப்படியும் தந்திரமாக இந்த மோதிரத்தை அபகரித்துச் செல்க வேண்டும் என்று விரும்பினார்.



“அவந்தி, உங்களுடன் பக நாட்கள் பழகி வருகின்றேன். பக தடவை பிரிந்து சென்றிருக்கிறேன். ஆனால் இந்த முறை பிரிந்து செல்லும் போது ஏதோ சொல்ல முடியாத வேதனையாக இருக்கின்றது. உங்கள் ரூபகம் என்னைச் செல்லாது தடுக்கின்றது. உங்கள் ரூபகமாக இந்த மோதிரத்தைக் கந்த்தீர்கள் என்றால்.. அதைப் பார்க்கும் போது உங்களைப் பார்ப்பது போன்ற நினைவு வரும்” என்று சொன்னார்.

திதைக் கேட்ட அவந்தி' 'நண்பரே நீர் சொல்வதும் சரிதான். இந்தப் பிரிவு என்னையும் வாட்டும். மோதிரத்தை நானே ஆணிந்திருக்கின்றேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் நங்கள் அதைக் கேட்டுக் கொடுக்கவிக்கையே என்பதை நினைவு கூருவேன். அது உங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் என்றார்.

\*\*\* பல பறவைகள் தங்கள் கூடுகளை வண்ணக் கற்கள் சிறுகுள் மரர்களைக் கொண்டு அங்காரம் செய்து கொள்ளுகின்றன.

### கியூரி அம்மையார்

---

ஒருவருக்கு ஆர்வமும் முயற்சியும் இருந்தாக் கூட அவர் வாழ்க்கையில் நிட்சயம் வெற்றி பெறுவார். இதற்கு உதாரணமாகப் பரர் வெற்றியடைந்து காட்டியிருக்கின்றார்கள். ஆனாலும் மேரி கியூரி அம்மையாரைப் போத யாருமிக்கை என்று துணிந்து கூறுகிறார்கள். போன்று நாட்டிற் பிறந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து மடிந்த அவரின் வாழ்க்கை மிகவும் சோகமானது.

பள்ளிஆசிரியர்களான ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு ஜெந்து சகோதர சகோதரிகள் இருந்தனர். சிறுவயது முதலே அழிவியல் துறையில் விருப்பம் கொண்டவராக இருந்தார்.

நான்கு ஆண்டுகளாகச் செக்கவர்களின் குழந்தைகளைக் கவனித்து மோரிட் மொழிப் பள்ளியை நடாத்தி வந்தார். 1891-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிற்கு வந்தார். அங்கு சாசன் பக்களைக் கழகத்தில் அறிவியற் பிரிவில் சேர்ந்தார். வகுப்புக்கள் இக்காலத் தேரங்களில் சிலுவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். அதிக் வந்த வருமானத்தைக் கொண்டே மிகுந்த சிரமங்களுடன் பாரிசில் வாழ்க்கையையும் கல்வியையும் கவனித்து வந்தார். பட்டப் படிப்பில் முதலாவதாகச் சிற்றியதெந்தார். இதனால் அவர் விரும்பிய துறையில் சோதனை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. மேரியின் சினேகிதியின் மூலம் அந்தக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த பியரி கியூரி என்பவரின் சினேகிதமும் ஏற்பட்டது. மேரியும் கியூரியும் ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டனர்.

மேரியின் ஆராய்ச்சிக்கு அவரது கணவர் கியூரி முழு ஆதரவும் அவித்ததுடன் தானும் அதிக பங்கிகூடுத்துக் கொண்டார். திருவரும் ஜேரோப்பாவில் யூரேனியம் திருக்கும் திடங்களைத் தேடி அனைந்தனர். இன்று செக்கோஸ் கோவாக்கியா எனப்படும் பொக்கியா நாட்டில் யூரேனியம் திருப்பதாக அறிந்தார்கள். அந்த நாட்டு அரசாங்கத்திற்குத் தங்களுக்குப் பத்தாயிரம் கிளோ யூரேனியத்தை இனாமாகத் தந்து உதவும் படி கடிதம் எழுதினார்கள்.

பொக்மிய அரசாங்கமும் இவர்களின் வெண்டுகோளை ஏற்றுப் பத்தாயிரம் யூரேனியத்தை இளாமாக அனுப்பி உதவியது. மேல் தனது ஆராய்ச்சியின் மூலம் தொரியம் என்ற பொருளைக் கண்டறிந்தார். வருமானம் முழுவதும் ஆராய்ச்சிக்கே செலவானதால் வாழ்க்கைச் செலவுகளுக்குப் பெருமளவு கஸ்டப்பட்டார்கள்.

கஸ்டங்கன் தொடர்ந்த போதும் அவற்றைப் பொருப்படுத்தாமல் தொடர்ந்தும் ஆராய்ச்சியைச் செய்து வந்தனர்.

1898-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் இரவு.... தமது ஆராய்ச்சியில் கிடைத்த பொருளை சோதனைக் குழாய் ஒன்றில் வைத்து விட்டுச் சாப்பிடச் சென்றனர். ஒரு மணி நேரத்தின் பின்னர் சோதனை அறையைத் திறந்த போது... இருப்பான அறைக்குள் நீல ஒளி ஒன்று வெளிப்படுவதைக் கண்டனர். தம்பதிகளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. விளக்கை ஏற்றியதும் அந்த நீல ஒளி மறைந்து விட்டது. விளக்கை அணைத்ததும் மறுபடியும் அந்த நீல ஒளி தெரிந்தது. அந்த ஒளிக்கு ‘‘ரேடியம்’’ என்று பெயரிட்டார்கள். இந்த ரேடியம் எந்தப் பொருளையும் கடந்து ஒளி பரப்பும் சக்தி வாய்ந்தது.

ரேடியம் புற்று நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது. இரவிக் நேரம் பார்ப்பதற்கும் பயன்படுகின்றது. இந்த ரேடியம் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்று என்னவோ யுத்தத்தின் அழிவிலே அதிகம் பயன் படுகின்றது.

1898-ஆம் ஆண்டிக் பெயத்கத்திற்கான நோபக் பரிசின் பாதி கியூரி தம்பதிகளுக்கும் பாதி, யூரேஸியத்தைக் கண்டுபிடித்த பேராசிரியர் பொக்ரானுக்கும் வழங்கப்பட்டது. 1906-ஆம் ஆண்டு வத்திலிபத்தொன்றில் கியூரி இறந்து போனார். மேரி கியூரி தனது ஆராய்ச்சிக்காலத் தொடர்ந்தார்.

1911-ஆம் ஆண்டிக் திரசாயனத்தில் நோபக் பரிசைப் பெற்றார். இவரின் மகனான ஜீரின் 1926-ஆம் ஆண்டிக் யூனியட் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்கள் திருவரும் திரசாயனத் துறையில் ஆராய்ச்சிகள் செய்து 1935-ஆம் ஆண்டிக் நோபக் பரிசைப் பெற்றனர்.

கியூரி அம்மையார் வாழ்நான் முழுவதும் ரேடியத்தில் ஆராய்ச்சி செய்து வந்ததாக் அதன் கதிர் தாக்குதலுக்குள்ளானார். 1934-ஆம் ஆண்டு யூதை மாதம் நாஹாந் திகதி அமரத்துவம் அடைந்தார். கியூரி அம்மையார் அனிவியக் உகவிற்கு ஆற்றியுள்ள பணிகளும்.. வாழ்ந்து காட்ட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு விட்டுச் சென்றுள்ளதையும் பற்பத.



**புதிர்**


**உங்களாக் முடியுமா??**

**உங்களிடம்**

சாதாரண கல்குகேட்டர் இருக்கின்றதா? ஒ செய்த பின்னர் ஏதாவது மூன்று பட்டங்களைத் தட்டி மூழுவதும் ஓன்றுகளாகவே வருவேண்டும்.

அது மட்டுமிக்கல். நான்கவதாக ஒரு பட்டங்கள் தட்டி ! முதல் 8 வரை தொடர்ந்து வருச் செய்ய முடியுமா??

முடியாவிட்டாக் அடுத்த இதழ்வரை காத்திருக்கவும். உங்களாக் முடிந்து விட்டாக் எப்படி என்று எங்களுக்குத் தெரிவியுங்கள்.



**சென்வி சுதர்சினி சந்திரதாம்  
5600 SUPPERTAL 11**

## உங்களுக்குத் தெரியுமா?

நான்கு எழுத்துகள் கொண்ட சொல்! அது ஒரு பெரும் செல்வத்தைக் குறிக்கும். இரண்டாவது எழுத்தை நீக் கிளிப்பாக், பெருங் காற்றாகி நாசம் செய்யும். இரண்டாவதையும் மூன்றாவதையும் விட்பாக் கால் நடைகளுக்குத் தீவியாகப் போடலாம். முதலாவது எழுத்தை நீக்கி விட்பாக் பிபண்ணாகிவிடும். இரண்டாவது எழுத்தைத் தனியே எடுத்து வாசித்தால் இனிப்பான மாதம் வரும்.

அப்படியன்றாக் இந்த நான்கெழுத்துச் சொல் என்ன???

\* மரத்திக் உன் பழங்களை என்னவாம். ஆனால் பழத்திற்குள் உன் மரங்களை என்ன முடியாது.

“ஆங்கில நாடோடிகள்”

இந்தப் யழிமாழி மார்கழி இதழிக் பிழையாக வந்துவிடது வருந்துகின்றோம். ”

\* இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வதாக ஒருபோதும் நினைத்து விடாதே! உனது சுதந்திரத்தை விற்றுத்தான் பெற்றுக் கொள்ளுகின்றாய்.

“போன்று”

காற்று விசவேயிக்கை என்று காத்திருக்காதே! உன்கையிக் கிருக்கும் துடுப்பைப் பயன்படுத்தலாம் அல்லவா??

“எராசின்”

பெச்சு மாத விடுக்கதை விருந்தின் விடைகள்

---

- 1) மின்காயும் மின்காய் விதையும்
- 2) பக்காரம்
- 3) மூட்டை

நடுப்பக்கத்தில் வெளியாகியுள்ள வாய்பாடுகளைத் தவிர ஏதாவது புதிதாகப் பெருக்கக் வாய்பாடுகள் கிடைத்தாம் அனுப்பி வையுங்கள்.

\*\*\* இந்தோனேசியாவின் சிற நீவுகளில் மட்டும் பொயோடோ டிராக்கன் என்ற ஒருவகைப் பல்லி வசிக்கின்றது. இதன் உடலும் மூன்று மீற்றர் வாழும் மூன்று மீற்றர் இருக்கும். இறந்த விரங்குகளின் உடலைத் தின்று வாழ்கின்றன.

ஒருவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப் படையாகச் சொன்னாம் பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டிவரும். இதற்கு உதாரணமாக இந்த நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளரான விக்கியம் ரஸ்ஸைக் குறிப்பிடகாம். இங்கிழாந்தின் கேம்பிரிட்ஜ் பக்களைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக இருந்த போது, முதலாம் உகைப் போர் தொடங்கியது.

அதைக் கண்டித்துப் பேசினார். உடனே கணிதப் பேராசிரியர் பதவியிலிருந்து விடக்கிச் சிறையில் அடைத்து வைத்தார்கள். ஜூர்மன் தத்துவரூபானியான கார்க் மாக்ஸிஸ் கொள்கைகளில் நம்பிக்கையும் விருப்பமும் கொண்டவராக இருந்தார். ஜேரோப்பாவிக் நிலவும் திருமணமுறைகளையும் அதிக் காணப்படும் போலித்தனங்களையும் பகிரங்கமாகவே கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தார். இதனால் பலரிடம் பகையையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். நக்க பக நூக்களை எழுதியுள்ளார்.

இறுதிக் காலங்களில் அனுசூயதங்களுக்கும் யுத்தங்களுக்கும் எதிரான இயக்கம் நடாத்தினார். உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பக தடவை சிறையில் அடைக்கப்பட்டார். 1870- 1972 என்ற காலப் பகுதியில் 102 வருடங்கள் வாழ்ந்துள்ளார்.

\*\*\* பக்கி ஒரு விசித்திரமான பிராணி. இதன் இரத்தம் குவிர்ந்ததாகவே இருக்கும். இதனால் இது குவிர்ந்த பிரதேசங்களில் வசிப்பதில்லை. இதன் உடல் சிறு செதிக்கனால் மூடப்பட்டிருக்கும்.

பத்தடி நீளம் வரை இவற்றின் நீளம் வேலுபடுகின்றன. சில பக்கிகளுக்குக் கண்ணிகை கால்கள் இல்லாதிருக்கின்றன.

வினா  
எண்மால்  
வேல்  
நமுவா



பக்கத்து நாடுகளை எக்காம் எவ்வறை விட்ட  
வெற்றிச் சிரிப்பிக் சோழ மன்னன் மகிழ்ச்சியில்  
இருந்தான். தனது அரண்மனைச் சோதிடரை வரச்  
சொல்லி ஆன் அனுப்பினான். சோதிடர் வந்தார்.  
“சோதிடரே! எக்கா நாடுகளிலும் எமது புனிக்கூடாடி  
பறக்கின்றது. ஆனாக.... இந்தப் பாளையநாட்டுச்  
சிற்றரசன் மட்டும்... எமக்கு அடிபணியவிக்கை !  
பாளைய நாட்டின் மீது போர் தொடுக்க ஒரு நக்க  
நான் பார்த்துச் சொல்லும்” என்றார்.

“அரசே, என்று தொடங்கினார். ஆனாக்  
சொல்ல முடியாமல் நின்றார். ‘என்ன சோதிடரே, என்ன  
தயக்கம்? என்று அரசர் கேட்டான். ’ ‘இத்தை அரசே  
இதை எப்படிச் சொல்வது என்று தெரியவிக்கை’’  
என்றார் சோதிடர். ’ ’பரவாயிக்கை. சொல்லும்’’  
என்று அரசர் கேட்டை இப்பார்.

’ ’அரசே எதிர்வரும் புதன்கிழுமை நண்பகல்  
பன்னிரண்டு மணியோடு தங்களின் ஆயுள்  
முடிகின்றது. கூற்றுவன் வனவிளங்கின் உருவிக்  
உயிரைக் கவர்வான் என்று சோதிட சாத்திரம்  
கூறுகின்றது’’ என்று கூறினார். சபையிக்  
இருந்தவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

‘‘என்ன காட்டு விழங்கு என்னைக் கொல்லப் போவது விதி என்றால்? அதற்குத் தக்க பாதுகாப்புடன் இருந்து விட்டால்... விதியை மதியால் வென்றிடதாம்’’ என்று அரசன் சொன்னான். சபையிலிருந்தவர்கள் ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.


புதன்கிழுமையும் வந்தது. காலையிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை வெகு கவனமாக மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அரசர் மூன்றாவது மாடியில் மஞ்சத்தில், பாதுகாவலர் கற்றி நிற்க, நேரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘என்ன திவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஒரு வனவிழங்கு திங்கு நுழைந்து விட முடியுமா? என்று அரசர் சோதிடரைப் பார்த்துக் கேட்டார். ‘‘எப்படி வர முடியும்?’’ என்று சோதிடரும் மகிழ்ச்சியுடன் பதிக் சொன்னார்.




மணி பன்னிரண்டடித்தது. எல்லோரும் தங்கள் கடமையில் கண்ணாக நின்றனர். அரசனுக்குப் பக்கத்தில் நின்ற போர்வீரன் தனது ஈட்டிதயைச் சுவரில் சாத்தி விட்டுத் தனது ஆட்டிதயைச் சுரி இசுப்பு கொண்டிருந்தான். என்னே விந்தை? சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டி வழகி அரசரின் மார்பில் விழுந்தது. அந்த ஈட்டியில் புனிச் சின்னம் பொறிக்கப் பட்டிருந்தது. ஈட்டி தாக்கியதாக் அரசர் மரணமானார்.

சோதிட நூலில் வளவிலங்கின் உருவிக் டன்பதன் விளக்கத்தைப் புனிச்சின்னம் பொறித்த ஈட்டி காட்டி விட்டது என்று சோதிடர் இசாக்கி அழுது கொண்டிருந்தார்.



இசுவி சுதார்சினி சந்திரதாஸ்  
5600 புப்பெர்டல் 11





குருவி பறந்து வந்ததாம்,  
குழந்தை அருகில் நின்றதாம் !  
பாவம் அதற்குப் பசிக்குதாம்  
பாப்பா நெக்கைக் கொடுத்ததாம் !  
குருவி அந்த நெக்கையே,  
கொத்திக் கொத்தித் தின்றதாம் ?  
பசியும் நீங்கிப் பறந்ததே,  
பாப்பா மகிழ்ச்சி கொண்டதே !

· தணிகை உக்கநாதன் ·

# KINDERFREUNDLICH MAGAZINE AMUTHA M.

SIRUVAR AMUTHAM No 27

வினங்கை நாடு எம் நாடு  
திஸ்ரிய எங்கள் தாய் நாடு  
அழகு மனக்கள் நிறை நாடு  
ஆறுகள் பாய்வது எம் நாடு  
மக்குவர்யாம் உய்யாது எம் நாடு  
பெஞ்சுமிலை தேவிகை பெத்தினை பகலை  
நிதையாம் ஓங்கும் எம் நாடு.

பதாடர்புகருக்கு:

SIRUVAR AMUTHAM

IN WIKEL - 2

5013 ELSDDORF/RHLD

GERMANY

# CHILDREN LITE RATURE MAGAZINE